

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தின் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றுகைக் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று உள்ளடக்கிய 2018 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கிணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் அலுவலகத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புரைகள் உள்ளடக்கப்பட்ட பொழிப்பு அறிக்கை 2019 யூலை 22 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2019 யூலை 10 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வெளியிடப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையுடன் சேர்ந்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 உப பிரிவின் பிரகாரம் அந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்படப்பட்டுள்ள விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தினை தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் 2018 திசெம்பர் 31 இல் உள்ளவாறான தினைக்களத்தின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றுவினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கமைய உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் மற்றும் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கமைய தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருள்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்கக்கட்டுப்பாடுகள் என்பவற்றினை தீர்மானித்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் மற்றும் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும்

பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கழுர்வமான உள்ளக் கட்டுப்பாட்டு முறைமையினை தயாரித்து பேணிச் செல்லப்படுவதாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுபடுத்த வேண்டியதுடன், அந்த கட்டமைப்பின் ஆக்கழுர்வமான தன்மை தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வொன்றினை மேற்கொண்டு, அதற்கமைய கட்டமைப்பினை ஆக்கழுர்வமானதாக நடாத்திச் செல்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றில். மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்திதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அபுத்தின் இனங்காணும் போதும் மதிப்பீடின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய அபுத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக் கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு மாகாண நிறுவனத்தின் உள்ளக் கட்டுப்பாடின் ஆக்கழுர்வமானதன்மை தொடர்பாக அபிப்பராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களை பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.
- ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்களை சமர்ப்பிக்கும் போது நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்புகள் மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமானதாகவும் நியாயமாகவும் உள்ளடங்கியுள்ளதாக,

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புகள், உள்ளக கட்டுப்பாட்டிலான முக்கியமான குறைபாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது.

1.5 ஏனைய சட்ட மற்றும் பிரமாண ரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(ச) ஆம் பிரிவின் பிரகாரம் பின்வரும் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

- (அ) உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தினால் முன்னைய ஆண்டிற்காக நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதன் தேவைப்பாடு இல்லாதிருந்தமையால், மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் ஒத்திருந்தது என அறிவிக்க முடியாதிருந்தது.
- (ஆ) நிறுவனத்தினால் முன்னைய ஆண்டிற்கு உரியதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் தேவைப்பாடு இல்லாதிருந்தமையால் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.6.1 நிதிக்கூற்றுக்கள் சுற்றறிக்கை ஏற்பாடுகளுடன் இனங்காமை

2018 நவம்பர் 21 ஆந் திகதிய 267/2018 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட வேண்டிய போதிலும், அந்த தேவைப்பாட்டிலிருந்து விலகிய சந்தர்ப்பங்கள் பின்வருமாறு.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்தறின் கருத்துரை
(அ) நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பதற்கு ACA-1 முதல் ACA-6 வரையான மாதிரிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள தொகைகள் அடிப்படையாக கொள்ளப்பட வேண்டிய போதிலும், நிதிச் செயலாற்றல் கூற்றினை தயாரிக்கும் போது காசாக குறுக்கு பதிவுகளினாடாக மற்றும் முற்பணப் பெறுவனவுகள் மற்றும் முற்பணம் கொடுப்பனவுகளுக்கு ரிய தகவல்கள் கணக்கு வைக்கப்பட வேண்டும்.	சுற்றறிக்கையின் 3.6 ஆம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய நிதிச் செயலாற்றல் கூற்றினை தயாரிக்கும் போது காசாக குறுக்கு பதிவுகளினாடாக மற்றும் முற்பணப் பெறுவனவுகள் மற்றும் முற்பணம் கொடுப்பனவுகளுக்கு ரிய தகவல்கள் கணக்கு வைக்கப்பட வேண்டும்.	உங்களின் அவதானிப்புடன் இணங்குகின்றேன். அத்துடன் ACA-1 முதல் ACA-6 வரையான மாதிரிகளின் தகவல்களை பயன்படுத்தி நிதிச் செயலாற்றல் கூற்றினை தயாரிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.
(ஆ) ஓவ்வொரு செலவின விடயத்திற்கும் மொத்த தேறிய நிதிஏற்பாடு மற்றும் உள்ளபடியான செலவினம் ஆகியவற்றுக்கிடையேயா தொடர்பில்	சுற்றறிக்கையின் 3.5 ஆம் பந்திக்கமைய அனைத்து செலவின விடயத்தினதும் சேமிப்புக்கள் தொடர்பில்	உங்களால் முன்வைக்கப்பட்ட இலக்கம் JPA/A/RSC/02/FS/18/G/5 2 கொண்ட கணக்காய்வு ஜய வினாவின் பின்னர்

ன வேறுபாட்டில் 5 சதவீதம் அல்லது 10,000 ஆகிய இரண்டில் ஏதேனும் கூடிய தொகையை விட குறைவடையும் சந்தர்ப்பத்தை தவிர்த்து, மற்றைய அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் வேறுபாட்டிற்கான காரணம் காண்பிக்கப்பட வேண்டும். எனினும், ரூபா 17,008,622 ஆன சேமிப்பிற்கான காரணங்கள் குறிப்பிடப்பட்டிராத 17 சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.	விளக்கமளிக்கப்பட வேண்டியமை.	எம்மால் 2019 யூன் 17 ஆந் திகதி இந்த வேறுபாட்டிற்கான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
--	--------------------------------	--

(இ) திறைசேரிக்கு அறிக்கையிடப்படாத எந்தவொரு கடப்பாடு அல்லது பொறுப்பொன்று முன்னைய ஆண்டின் செலவினத்திற்காக 2019 ஆம் ஆண்டின் போது தீர்க்கப்படக்கூடாத போதிலும், அவ்வாறு திறைசேரிக்கு அறிக்கையிடப்படாது ரூபா 1,115,587 கூட்டுத்தொகையான பொறுப்புக்களின் பெறுமதியென்று 2019 சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் செலுத்தப்பட்டிருந்தது.	சுற்றுறிக்கையின் 3.4 ஆம் பந்தியின் பிரகாரம் ஒவ்வொரு செலவின வியத்திற்கான அனைத்து பொறுப்புக்களும் சரியாக இனங்காணப்படுதலை போன்றே, பொறுப்புக்கள் திறைசேரியினால் ஒவ்வொரு செலவின வியங்களுக்குரியதா க வெளியிடப்படுகின்ற கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றுக்களுடன் இணக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டியமை.	முன்னைய ஆண்டின் பொறுப்புக்களின இந்த வருடத்தில் தீர்க்கும் போது நிதிப்பிரமாணம் 115 இன் கீழ் அங்கீரம் கிடைத்த பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
---	---	--

1.6.2 நிதிச் செயலாற்றல் கூற்று

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்துறின் கருத்துரை
----------------------------	-----------	---

(அ) மீளாய்வாண்டின் ஏனைய பெறுவனவுகள் ரூபா 12,668,452 ஆன போதிலும், நிதிச் செயலாற்றல் கூற்றில்	சுற்றுறிக்கையின் பிரகாரம் வருடாந்த நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் வேண்டும்.
---	---

இந்த ரூபா 380,563 ஆன தவறினை திருத்துமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

அது ரூபா 13,049,015
ஆக
காண்பிக்கப்பட்டமையால்
ஏனைய பெறுவனவுகள்
ரூபா 380,563 இனால்
கூடுதலாக கணக்கு
வைக்கப்பட்டிருந்தது.

(ஆ) நிதிப்பிரமாணம் 208 இன் பிரகாரம் மற்றுமொரு தினைக்களமொன்றினால் ரூபா 212,840 ஆன செலவினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது என் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கா ன முற்பணக் “பீ” கணக்கு குறுக்குப் பதிவுப் பெறுவனவுகள் ரூபா 8,809,396 தொகை மற்றும் குறுக்குப் பதிவு கொடுப்பனவுகள் பா 6,064,347 ஆன போதிலும், அந்த கொடுக்கல் வாங்கலை சீராக்குவதற்கு கட்டுநிதி சீராக்கல் கணக்கொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	நிதிச் செயலாற்றல் கூற்றினை தயாரிக்கும் போது காசாக மேற்கொள்ளப்படும் பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகளைப் போன்றே குறுக்குப் பதிவுகளினாடாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் மற்றும் பெறுவனவுகளும் அடிப்படையாகக கொள்ளப்பட வேண்டிய போதிலும், அதற்கமைய ஏற்படும் வேறுபாட்டினை இனங்காணுவதற்கு கட்டுநிதிக் கணக்கொன்று தயாரிக்கப்பட வேண்டும்.	காசுப் பாய்ச்சல் கூற்றில் செயற்பாட்டு நடவடிக்கைகளின் ரூபா 212,840 தொகை கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கீட்டு பணிகளை சரியாக எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
---	---	--

1.6.3 நிதி நிலைமைக் கூற்று

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பரிந்துரை

**கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரை**

திறைசேரி கணனி அச்சீட்டுப்
பதிவுகளுக்கமைய 2018
திசைம்பர் 31 ஆங் திகதியில்
உள்ளபடியான கடன் மீதி ரூபா
1,476,545 ஆக
காண்பிக்கப்பட்டிருந்த போதிலும்,
ஏசீ-3 மாதிரியில் மீதிகள்
காண்பிக்கப்பட்டிருக்கவில்லை

திறைசேரி மாதிரியின்
பிரகாரம் உரிய
கணக்கு மீதிகள்
சரியாக
குறிப்பிடப்பட்டு
நிதிக்கூற்றுக்கள்
தயாரிக்கப்பட
வேண்டியமை.

ஏற்றுக்கொள்கின்றேன்.
திருத்துவதற்கு அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது.

1.6.4 காசப் பாய்ச்சல் கூற்று

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பரிந்துரை

கணக்கீட்டு உத்தியோகத்தறின் கருத்துரை

(அ) காசப்பாய்ச்சல் கூற்றில் செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவாகிய காசப் பாய்ச்சலின் கீழ் வருமானமல்லாத பெறுவனவுகளாக ரூபா 200,147,341 தொகை குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், திறைசேரியின் கணனி அச்சீட்டுப் பதிவுகளுக்கமைய ஆண்டினுள்ளான மொத்தக் கட்டுநிதிப் பெறுவனவுகள் ரூபா 183,256,755 ஆகக் காணப்பட்டமையால், காசப்பாய்ச்சல் கூற்றில் வருமானமல்லாத பெறுவனவுகளாக ரூபா 16,890,586 தொகை கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.

இரட்டைக் கணிப்பீடு ஏற்படாத வகையில் தகவல்கள் சரியாக பதிவு செய்யப்பட்டு அந்த தகவல்கள் திறைசேரிக் கணக்கு அறிக்கைகளுடன் இணக்கம் செய்யப்பட்டு சரியான மீதிகளை அடிப்படையாக கொண்டு கணக்கு அறிக்கைகள் தயாரிக்கப்பட வேண்டியமை.

காசப் பாய்ச்சல் கூற்றில் செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் வைப்புகளுக்கான பெறுவனவுகள், நளாந்தம் அரசு வருமானத்திற்கு செலவு வைக்கப்படும் பணம் உள்ளடக்கப்பட்டுள்ளமையால் இரட்டைக் கணிப்பீடு இடம்பெற்றுள்ளமையால் இந்த வேறுபாடு ஏற்பட்டது. எதிர்காலத்தில் சரியாக கணக்குகளை தயாரிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

(ஆ) காசப்பாய்ச்சல் கூற்றில் செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவாகிய காசப்பாய்ச்சலின் ஆளனி வேதனம் மற்றும் செயற்பாட்டு செலவினத்தின் கீழ் ஏனைய திணைக்களாங்களால் மேற்கொள்ளப்படும் செலவினம் திணைக்களத்தின் காசப்பாய்ச்சலுடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கலொன்றாக கருதப்படக்கூடாது.

நிதிப்பிரமாணம் 208 இன் மூலம் ஏனைய திணைக்களாங்களால் மேற்கொள்ளப்படும் செலவினம் திணைக்களத்தின் காசப்பாய்ச்சலுடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கலொன்றாக கருதப்படக்கூடாது.

இந்த அவதானிப்புக்கள் 1.5.1(அ) இன் கீழும் காண்பிக்கப்பட்டுள்ளமையால் அந்த பதிலையே முன்வைக்கின்றேன்.

2. நிதி மீளாய்வு

2.1 செலவின முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்தறின் கருத்துரை
(அ) 02 செலவின விடயங்களுக்காக வழங்கப்பட்டிருந்த ரூபா 165,000 ஆன மொத்த நிதியேற்பாடும் எஞ்சியிருந்தது.	நிதிப்பிரமாணம் 50 இன் ஏற்பாடுகளுக்கமைய சிக்கண்ததன்மை மற்றும் செயற்திறன் தொடர்பில் கவனம் செலுத்தி சரியானதாக செலவின மதிப்பீடுகள் தயாரிக்கப்பட வேண்டியமை	2001 மற்றும் 2002 இன் கீழான செலவின விடயங்களுக்கு உரியதாக மூலதன தேவைப்படாமையால் சேமிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
(ஆ) 04 மீண்டெழும் செலவின விடயங்களுக்காக மற்றும் 03 மூலதன செலவின விடயங்களுக்குரிய மொத்த தேறிய நிதியேற்பாடு ரூபா 9.84 மில்லியனானதுடன், மீளாய்வாண்டில் இறுதித் திகதியில் அந்த செலவின விடயங்களுக்குரிய மொத்த செலவினம் ரூபா 4.21 மில்லியன் ஆகும். அதனால் ரூபா 5.63 மில்லியன் எஞ்சியிருந்ததுடன், அது தேறிய நிதியேற்பாட்டில் 36 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டது.	- மேற்படி -	உரிய செலவின விடயங்களுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட அளவிற்கு ஆண்டினால் செலவினம் ஏற்படாமையால் நிதியேற்பாடுகளில் சேமிப்புக்கள் காணப்பட்டன. இந்த நிலைமையை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றேன்.

2.2 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளை ஏற்படுத்துதல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பரிந்துரை

கணக்கீட்டு உத்தியோகத்தறின் கருத்துரை

செலவினத்திற்காக ஏற்றுக் கொள்ளும் பொறுப்புக்களின் அளவானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியாண்டிற்கான நிதியேற்பாட்டினை விஞ்சக்கூடாத போதிலும், 06 செலவின விடயங்களின் நிதியேற்பாடுகளை விஞ்சி பொறுப்புக்களுக்காக ரூபா 1.06 மில்லியனான கடப்பாடுகள் ஏற்படுத்தியிருந்தன.

நிதிப்பிரமாணம் 94
இன் பிரகாரம் மற்றுமொரு விதத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை தவிர்த்து வருடாந்த மதிப்பீடுகளில் அதற்காக நிதியேற்பாடுகள் காணப்படுமாயின் ஏனைய எந்தவொரு திணைக்களத்தினாலும் பணியொன்று அல்லது சேவையொன்று அல்லது வழங்கலொன்றிற்காக எந்தவொரு செலவினத்திற்கு அல்லது கடப்பாட்டிற்கு கட்டுப்படாதிருக்க வேண்டும்.

இந்தக் கொடுப்பனவுகள் நடப்பாண்டின நி.பி 115 இன் கீழ் அங்கீகாரம் கிடைத்த பின்னர் செலுத்தப்பட்டுள்ளதுடன், செலவின விடயம் 234-01-01-01-1003 இற்கான நடப்பாண்டின் போது குறைநிரப்பு மதிப்பீடொன்று கிடைத்துள்ளது.

2.3 வங்கிக் கணக்குகளை பராமரித்தல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பரிந்துரை

கணக்கீட்டு உத்தியோகத்தறின் கருத்துரை

1983 ஆகஸ்ட் மாதத்தின் போது இலங்கை வங்கியின் அலுத்கடை கிளையில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்திச் செல்லப்பட்டிருந்த கணக்கு இலக்கம் 1370724 கொண்ட நடைமுறைக்கணக்கில் ரூபா 21.01 மில்லியனான மீதியொன்று 2018 திசெம்பர் 31 ஆந் திகதி வரையில் 05 வருட காலமாக செயற்பாட்று காணப்பட்டதுடன், அந்த கணக்கிற்குரிய காசப் புத்தகம்

செயற்பாடற் ற வங்கிக் கணக்குகள் தொடர்பில் திறைசேரியின் அறிவுரைகளுக்கமை ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியமை.

இந்த வங்கிக் கணக்கு மீதிகளுக்குரிய விபரங்களை உறுதிப்படுத்தியவாறு உள்ளதுடன், அதனை உறுதி செய்தததன் பின்னர் மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 திட்டமிடல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பரிந்துரை

**கணக்கீட்டு
உத்தியோகத்துறின்
கருத்துரை**

2018 ஆம் ஆண்டிற்கு தயாரிக்கப்பட்டிருந்த செயல்நடவடிக்கைக் கூடத் திட்டம் 2014 பெப்ரவரி 17 ஆந் திகதிய 01/2014 ஆம் இலக்க அரச நிதிச்சுற்றறிக்கையின் 03 ஆம் மீதியின் அ, ஆ மற்றும் உ இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

சுற்றறிக்கையின் பிரகாரம் எதிர்வரும் வருடத்திற்கான செயல்நடவடிக்கை திட்டம் தயாரிக்கப்பட வேண்டியமை.

2014 பெப்ரவரி 17 ஆந் திகதிய 01/2014 ஆம் இலக்க அரச நிதிச் சுற்றறிக்கையின் பிரகாரம் உங்களின் அவதானிப்புக்களை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் செயல்நடவடிக்கைக் கூடத் திட்டத்தினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3.2 அரசு உத்தியோகத்தர்களுக்கு பிணை வைத்தல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

பரிந்துரை

**கணக்கீட்டு
உத்தியோகத்துறின்
கருத்துரை**

நிதிப்பிரமாணம் 880, அரசாங்க உத்தியோகத்தர்களின் பிணைகள் கட்டளைச்சட்டம், 2011 சனவரி 18 ஆந் திகதிய 01/2011 ஆம் இலக்க மற்றும் 2014 மே 07 ஆந் திகதிய 01/2011/(1) ஆம் இலக்க நீதிமன்றங்கள் அமைச்சின் சுற்றறிக்கையின்மூலம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பிணை வைக்க வேண்டிய கடமைகளை நிறைவேற்றும் 04 உத்தியோகத்தர்களிடமிருந்து பிணை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நிதிப்பிரமாணம் 880 மற்றும் ஏனைய நிறுவன சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கமைய அரை பணம், வருமானம், முத்திரை அல்லது பண்டங்களுக்கு பொறுப்பாக உள்ள கொடுப்பனவு உறுதிச் சீட்டுக்களையும் காசோலைகளையும் கையொப்பமிடும் உத்தியோகத்தர்கள் அரசு உத்தியோகத்தர்களின் பிணைகள் கட்டளைச் சட்டத்தின்பிரகாரம் பிணை வைக்க வேண்டியமை

அரசு உத்தியோகத்தர்களுக்கு பிணை வைப்பதற்கு தேவையான உத்தியோகத்தர்களிடமிருந்து து பிணை வைப்புக்களை பெற்றுக்கொள்ள எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கின்றேன்.

4. நல்லானுகை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு கருத்துரை	உத்தியோகத்தரின் கருத்துரை
<p>2018 இன் 19 ஆம் இலக்க கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 40(1) ஆம் பிரிவின் பிரகாரம் உள்ளக கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிராததுடன், அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினுள் உள்ளக கணக்காய்வாளர் பதவியொன்று காணப்படவில்லை.</p>	<p>உள்ளக கணக்காய்வு பணிகளுக்காக பொருத்தமான நடைமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டியமை.</p>	<p>உள்ளக நீதிமன்றங்கள் சிறைச்சாலை அமைச்சின் தாபிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளகக் கணக்காய்வு பிரிவினால் மேற்கொள்ளப்படும்.</p>	<p>கணக்காய்வு மற்றும் மறுசீரமைப்பு கீழ் கணக்காய்வு மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.</p>

5. மனிதவள முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பரிந்துரை	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை
<p>2018 திசைம்பர் 31 ஆந் திகதியில் உள்ளபடியான வெற்றிடமான பதவியணி 38 மற்றும் மிகைப் பதவியணி 01 ஆகும்.</p>	<p>நிறுவனத்தின் நோக்கங்கள் பிரதான விளைவுடையதாகவும் நிறைவேற்றுவதற்கு தேவையான தொடர்பில் ஏதேனுமோரு மதிப்பாய்வொன்றினை மேற்கொண்டு உரிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள வேண்டியமை.</p>	<p>புதிய ஆட்சேர்ப்புக்களுக்கு இந்த நிலமையை முறைமைப்படுத்துவதற்கு நீதிமன்ற சேவைகள் ஆணைக்குமுனினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>